
Ishvarachitanamekam Sharanam

ஈஸ்வரசிதநமேகம் ஸரணம்

Document Information

Text title : IshvarachintanamekaM sharaNaM

File name : IshvarachintanamekaMsharaNaM.itx

Category : misc, sanskritgeet

Location : doc_z_misc_general

Author : translated in Sanskrit by Muthalapuram Mohandas

Translated by : Kavi Balendu

Description/comments : Original Malayalam song Eeswara Chinthayithonne Manujanu, from Bhakthakuchela Sanskrit through Songs Series Song 5

Acknowledge-Permission: Muthalapuram Mohanadasa muthalapurammohandas@gmail.com

Latest update : August 11, 2024

Send corrections to : sanskrit at cheerful dot c om

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

Please help to maintain respect for volunteer spirit.

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

August 12, 2024

sanskritdocuments.org

Ishvarachitanamekam Sharanam

ஈஸ்வரசிதநமேகம் ஸரணம்



ஈஸ்வரசிதநமேகம் ஸரணம்

ஸாஸ்வதமிஹ மநுஜாணம் ।

இஹபரஸுக்ரு'தவிதா'யகநமக'ம்

அத: ஸம்ஸாரவிமோசகமேதத் ॥

Brooding of God alone is lasting refuge
for mankind. That alone is controlling
our prosperity on earth and heaven. It
paves way to relief from hardships of
wordly life.

ஈஸ்வர: ப்ராணவாயுரிவ ப'வதி ।

தம் த்'ரஷ்டும் ந பாரயஸி । பரம்

தம் விநா ஜீவிதுமப்யஸாத'யம் ॥

God is like Oxygen.

You can't see Him

But you can't live without him.

த்'ரு'ஷ்டமத்'ரு'ஸ்யம் ஸ்யாத'திவேக'ம்

கஷ்டம் ஸ்யாத'வக'ந்நுமத்'ரு'ஷ்டம் ।

சிந்திதமேகம் ப'வதி ததோம்யத்

ஜக'த'பி மாயாநாடகரங்க'ம் ॥

What is before the eyes will soon disappear.

How will one know what is unseen?

One thinks of a certain thing and

something else happens.

This world is just a stage of illusions.

ப்'ரஹ்ம ஸத்யம் ஜக'ந்மித்'யா

God is real, the world is an illusion

த்வம் ஜக³தி ந

த்வமேவ ஜக³த்

You are not in the universe

You are the universe

த³ஸலாபே⁴ ஹ்ரு³தி³ ஸதமபி ப⁴வது

ஸதமபி ஸந்து ஸஹஸ்ரமதோ⁵பி |

ஸாஹஸ்ரமபி பூ⁴யாத்³த³ஸகு³ணிதம்

ஆஸாநாமிஹ நஹி பரிமாணம் ||

One who gets ten wishes for a hundred.

Then the yearnung is for a thousand and then

tenfold of that. Ambition is unfathmoable.

கர்மண்யேவாதி⁴காரஸ்தே

மா ப²லேஷு கதா³சந |

You have a right to perform your duty,

but you are not entitled to the fruits of action

லப்³தோ⁴நாபி ந த்ரு³ப்தோ பூ⁴த்வா

அப்ராப்யாநாம் விப்ஸா மாபூ⁴த் |

கர்மணி நிரதோ ப⁴வது ஸதா³பி

கர்மப²லம் ஜக³தீ³ஸ்வரதா³நம் ||

Don't beg for what you may not get with

dissatisfaction for what you got.

Keep doing what you should.

God will bless you with the benefits.

Original Malayalam song

Eeswara Chinthayithonne Manujanu,

from Bhakthakuchela

Sanskrit translation by Muthalapuram Mohandas

English translation by Kavi Balendu

Ishvarachitanamekam Sharanam
pdf was typeset on August 12, 2024

Please send corrections to sanskrit@cheerful.com

